படிக்கலாம். பாலிடிக்ஸ், சோஷாலஜி, ஜியாலஜி, எக்கனமிக்ஸ் பாடங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் இல்லை. பி. ஏ. படித்தவர்கள் ஆசிரியர் வேலைக்குத்தான் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்காக அந்தப் பாடங்களை உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்த முடியாது. மாதமாடிக்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்டரி, நாச்சுரல் ஸயன்ஸ்; ஜியாக்ரஃபி, அட்வான்ஸ்டு தமிழ், அட்வான்ஸ்டு இங்கிலிஷ், ஹிஸ்டரி, எடுத்துப் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு பி. டி. இல் இடம் அளிக்கும்போது, அவர்கள் உயர்நிலைப்பள்ளிகளில் அத்தகைய பாடங்களைச் சொல்லிக் கொடுக்க முடியும். வரலாற்றைத் துணைப் பாடமாக எடுத்துக் கொண்டிருப்பவர்கள் வரலாற்றுப் பாடங்களைச் சிறப்பாகப் போதிப்பார்கள் என்று கருதுவதற்கில்லை. ஆகவேதான் சென்னைப் பல்கலைக்கழகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக அரசும் அதன்படி நடக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

திரு. கே. டி. கே. தங்கமணி: உலகம் பூராவும் "பொலிடிகல் எக்கானமி" என்பது ஒரு முக்கியமான ஸப்ஜெக்டாக வந்திருக்கிறது. "எக்கானமிக் தியரி" பற்றியும் பலவிதமாகப் பேசப்படுகிறது. ஆரம்பப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் இதைச் சொல்லிக் கொடுக்க அரசு ஆவன செய்யுமா? பொலிடிகல் எக்கானமி, எக்கானமிக்ஸ் படித்துத் தேறிய பி. ஏ. பட்டதாரிகளுக்கு பி. டி. யில் இடம் கொடுப்பது பற்றி அரசு மறுபரிசிலனை செய்யுமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, பொருளாதாரம் ஒரு பாடமாக உயர்நிலைப்பள்ளியில் கையாளப்படுவதில்லை. அதைப்பற்றிப் பல்கலைக் கழகம் முடிவு எடுத்து அந்தப் பாடத்தையும் பள்ளிக்கூடங்களில் புகுத்த வேண்டிய நிலைமையை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அதை விருப்பப் பாடமாக வைத்து, மாணவர்களும் படிக்க முன்வந்தால் அதைப்பற்றி அவர்கள் ஆராயலாம். ஆனால், இப்பொழுது இருக்கிற நிலையில் அதற்கு இடம் இல்லை.

ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் உதவித் தொகை.

* 327. வின—திரு. ஆலடி அருணா: மாண்புமிகு கல்வி—சுற்றுலாத்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) பின் தங்கிய வகுப்பைச் சார்ந்த என்.ஜி. மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி காலத்தில் உதவித் தொகை அளிக்கும் உத்தேசம் அரசிடம் உள்ளதா?

(இ) ஆம் எனில், அதன் விபரம் என்ன?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) இல்லை.

(இ) இக் கேள்விக்கு இடமில்லை.